



சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா



தகவல்

அடிமும் உரிமைச்

சட்டம் 2005

## தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.19, அரசு பண்ணை கிராமம், பேரன்பேட்டை, நந்தனம், சென்னை - 600 035.

(Pension Pay Office Back Side) (சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகில்), தொலைபேசி: 044-29515580

ஆணை நாள் 02.06.2022

(முன்னிலை

முனைவர் ரா.பிரதாப்குமார்

மாநிலத் தகவல் ஆணையர்

\*\*\*\*\*

வழக்கு எண். CP 723/B/2020 (SA 4475/B/2018)

திரு. K.சௌந்தர்ராஜன்

மேல்முறையீட்டாளர்

பொதுத் தகவல் அலுவலர்/

எதிர்

துணை வட்டார வளர்ச்சி அலுவலர்,

வட்டார வளர்ச்சி அலுவலகம்,

மாதனூர் ஊராட்சி ஒன்றியம்,

வேலூர் மாவட்டம்

பொது அதிகார அமைப்பு

### ஆணை

இவ்வாணையத்தால் இன்று 02.06.2022) நடத்தப்பட்ட விசாரணைக்கு மனுதாரர் திரு. K.சௌந்தர்ராஜன் அவர்கள் ஆஜராகவில்லை. பொது அதிகார அமைப்பின் சார்பாக, திரு. எஸ். திருநாவுக்கரசு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலகம், மாதனூர் ஊராட்சி ஒன்றியம், வேலூர் மாவட்டம் அவர்கள் ஆஜரானார்.

2. மனுதாரர், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன்கீழ் 09.04.2018 தேதியிடப்பட்ட மனுவில், சாலை, தார் சாலை அமைக்கும் பணிகள் பற்றி அறிந்துக் கொள்ளுதல் என்பதன் விவரங்களை தகவல்களாக வழங்கக் கோரி பொதுத் தகவல் அலுவலர், மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அவர்களுக்கு மனு செய்துள்ளார்.

3. உரிய தகவல்கள் வழங்கப்படாததால் மனுதாரர் 11.05.2018 தேதியிட்டு, தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1)ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு அலுவலர் அவர்களுக்கு விண்ணப்பித்துள்ளார். முழுமையான தகவல்களை பெற்றுத் தருமாறு தெரிவித்து, மனுதாரர் 20.06.2018 தேதியிட்ட இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். பொதுத் தகவல் அலுவலர் தகவல் வழங்காததால், மனுதாரர் 02.11.2020 அன்று இவ்வாணையத்திற்கு நாளதுவரை தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை என்று புகார் கடிதம் அனுப்பியுள்ளார். அப்புகார் கடிதத்தின் மீது இன்று (02.06.2022) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையில் மனுதாரர் திரு. K.சௌந்தர்ராஜன் அவர்கள் ஆஜராகவில்லை என்பதை ஆணையம் வன்மையாக கண்டித்து, இன்றைய விசாரணையில் ஆஜரான பொதுத் தகவல் அலுவலர் அவர்கள், மனுதாரர் கோரிய தகவல்கள், அவருக்கு வழங்கப்பட்டது என்று தெரிவித்து, அதன் நகலினை ஆணையத்தின் பார்வைக்கு வைத்தார். பொதுத் தகவல் அலுவலர் அளித்த தகவல்களை ஆணையம் பரிசீலிக்கையில், மனுதாரருக்கு வழங்கப்பட்ட தகவல்கள் போதுமானது என ஆணையம் கருதி, இன்றைய விசாரணையின் முடிவில் கீழ்க்கண்ட ஆணைகள் பிறப்பிக்கப்படுக்கின்றன:-

மனுதாரருக்குரிய முறையான தகவலை மீண்டும் ஒரு முறை 16.06.2022க்குள் சட்டப்பிரிவு 7(6)ன்படி கட்டணமின்றி பதிவுத் தபாலில் அனுப்பி வைத்து, மனுதாரர் ஏற்பளிப்பு செய்த ஒப்புக்கை அட்டையின் நகலுடன் மனுதாரருக்கு வழங்கப்பட்ட தகவலையும் இணைத்து ஒரு

அறிக்கையை 30.06.2022க்குள் ஆணையத்திற்கு அனுப்பி வைக்க பொதுத் தகவல் அலுவலருக்கு ஆணையம் உத்திரவிடுகிறது.

ஓம்/-ரா.பிரதாப்குமார்  
மாநிலத் தகவல் ஆணையர்

//ஆணையத்தின் ஆணைப்படி//

பிரிவு அலுவலர்

வழக்கு எண். CP 723/B/2020 (SA 4475/B/2018)

பெறுநர்

பொதுத் தகவல் அலுவலர்/  
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்,  
வட்டார வளர்ச்சி அலுவலகம்,  
மாதனூர் ஊராட்சி ஒன்றியம்,  
வேலூர் மாவட்டம்.

திரு. K.சௌந்தர்ராஜன், த/பெ குள்ளு,  
சின்னாகுட்டை கிராமம்,  
பலாமரத்தூர் (அஞ்சல்),  
கலசபாக்கம் வட்டம்,  
திருவண்ணாமலை 635 703

Copy to: File  
SCPA-15.06.2022